

## TAPESCRIPT

## XIANG: MASTERING CHINESE

P = Presenter (FEMALE)

M1 & M2 = male voices

F1 & F2 = female voices

## 93

P Review: Units 9 to 12 Directions, hotels, hobbies and telephone conversations

## Communicating in Chinese

## Exercise 2

F2 Nǐ hǎo nǐ yàoqù nǎ 'r  
你好，你要去哪儿？

M2 Wǒ yàoqù Shànghǎi  
我要去上海。

F2 Shénmeshíhòuzǒu  
什么时候走？

M2 Xīngqī liùxiàwǔ sāndiǎnzūoyòu  
星期六下午三点左右。

F2 Shíbācìhuǒchē xīngqī liùxiàwǔ liǎngdiǎnsānkèchūfā kěyǐma  
十八次火车，星期六下午两点三刻出发，可以吗？

M2 Kěyǐ duōshǎoqián  
可以，多少钱？

F2 Yībǎibā  
一百八。

M2 Hǎo wǒ mǎiyīzhāngpiào  
好，我买一张票。

## 94

P Exercise 3

[phone conversation, M1 far end]

M1 Nínhǎo! Nín yào shén me fángjiān?  
您好！您要什么房间？

P Say: I want a single room [\*3\*]

F2 Wǒ yào yì jiā nā rén fáng jiā n  
我要一间单人房间。

M1 Hǎ o nín zhù jǐ tiā n  
好，您住几天？

P Say: One week [\*3\*]

F2 Yí gē xī ngqī  
一个星期。

M1 Cóng jǐ hào dào jǐ hào  
从几号到几号？

P Say: From the 21<sup>st</sup> until the 28<sup>th</sup> [\*3\*]

F2 Cóng èr shí yī hào dào èr shí bā hào  
从二十一号到二十八号。

P Ask: Does the room come with breakfast? [\*3\*]

F2 Fáng jiā n bā o zǎ o cā n ma  
房间包早餐吗？

M1 Bā o zǎ o cā n  
包早餐。

P Ask: How do you get to the hotel from People' s Square? [\*3\*]

F2 Cóng Rén mín Guǎ ng chǎ ng dào fàn diàn zě n me zǒ u  
从人民广场到饭店怎么走？

M2 Nín kě yǐ zuò chū zū chē shí fē n zhō ng jiù dào le  
您可以坐出租车，十分钟就到了。

## 95

P Exercise 5, a

F1 Nǐ hǎ o qǐ ng wèn qù Bě i jī ng Dà xué zě n me zǒ u  
你好，请问去北京大学怎么走？

M2 Bě i jī ng Dà xué bù yuǎ n cóng zhè 'r wǎ ng zuǒ guǎ i zǒ u wǔ fē n zhō ng jiù dào le  
北京大学不远，从这儿往左拐，走五分钟就到了。

P b

M1 Nǐ hǎ o qǐ ng wèn sā n shí lù chē qù Shàng hǎ i fàn diàn ma  
你好，请问三十路车去上海饭店吗？

F1 Qù Chē zhàn jiù zài mǎ lù de duì miàn  
去。车站就在马路的对面。

M1 Xiè xie  
谢谢！

P c

F2 Nǐ hǎo , qǐ ngwèn fù jìn yǒu tú shū guǎn ma  
你好，请问附近有图书馆吗？

M2 Yǒu , wǎng qián zǒu sān fēn zhōng , tú shū guǎn zài yì jiā fǎ guó cān tīng de yòu  
有，往前走三分钟，图书馆在一家法国餐厅的右  
bian  
边。

## 96

### P Getting the pronunciation right

#### Exercise 9, 1

F1 míngtiān  
明天 [\*2\*]

P 2

F1 piányi  
便宜 [\*2\*]

P 3

F1 zhàntái  
站台 [\*2\*]

P 4

F1 yìzhí zǒu  
一直走 [\*2\*]

P 5

F1 hùzhào  
护照 [\*2\*]

P 6

F1 yùdìng  
预定 [\*2\*]

P 7

F1 shàngwǎng  
上网 [\*2\*]

P 8

F1 xìng hǎo  
幸好 [\*2\*]

P 9

F1 xǐ huan  
喜欢 [\*2\*]

P 10

F1 xìngqù  
兴趣 [\*2\*]

## 97

P Exercise 10, 1

M1 Qǐ ngwèn fù jìnyǒ uyínhángma  
请问，附近有银行吗？[\*3\*]

P 2

M1 Wǒ xiǎ ngzhùwǔ tiā n  
我想住五天。[\*3\*]

P 3

M1 Níndefángjiā nzàibā lóu  
您的房间在八楼。[\*3\*]

P 4

M1 Wǒ zuìxǐ huankànshū  
我最喜欢看书。[\*3\*]

P 5

M1 Wèi Lǐ Fā ngzàima  
喂，李芳在吗？[\*3\*]

P 6

M1 Qǐ ngtā gě iwǒ huígediànhuà  
请他给我回个电话。[\*3\*]

## 98

P Exercise 11

F1 Cóngqián yǒ ugemàibī ng qì derén zàishìchǎ ngshàngmàimáohédùn Tā xiā njǔ  
从前，有个卖兵器的人，在市场上卖矛和盾。他先举

起盾向人们说：“你们看，我的盾是世界上最坚固的，任

何锋利的东西都不能刺穿它。”

Jiē zheyòujǔ qǐ tā demáo xiàng rén menshuō Nǐ men zài kànkan wǒ demáo  
接着又举起他的矛，向人们说：“你们再看看我的矛，

tā fē ng lì wúbǐ wúlùnduō mejǐā nyìngdedùn dō udǎ ngbuzhùtā  
它锋利无比，无论多么坚硬的盾，都挡不住它！”

Wéiguā nderéntī ng le tā dehuàdō ujuédehě nhă oxiao rénqúnzhō ngyǒ urénwèn  
围观的人听了他的话都觉得很可笑，人群中有人问

Nànnǐ demáolái cì nǐ dedùn jiéguǒ huizě nmeyàng  
：“那拿你的矛来刺你的盾，结果会怎么样？”

Màibī ng qì deréntī ng le zhā ngkǒ ujiéshé wúcónghuídá zhǐ hǎ onázhemáohé  
卖兵器的人听了张口结舌，无从回答，只好拿着矛和  
dùnzǒ u le  
盾走了。